



# Lambodhara Textiles Limited

Regd. Office : 3A, 3<sup>rd</sup> Floor, B Block, Pioneer Apartments, 1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India  
Telefax : +91 422 2249038 & 4351083. E-mail : info@lambodharatextiles.com www.lambodharatextiles.com  
GSTIN : 33AAACL3524B1Z9 IE Code # 3201006181 CIN : L17111TZ1994PLC004929

---

16.08.2021

To

The Listing Department  
National Stock Exchange of India Limited  
Exchange Plaza, Bandra Kurla Complex,  
Bandra(E), Mumbai - 400 051

Sir/Madam,

**Sub: Press Release - Unaudited Financial Results for the Quarter ended 30<sup>th</sup> June 2021.**

**Symbol: LAMBODHARA**

**Series: EQ**

---

Please find the attached copy of press releases in respect of the aforesaid matter which has been released today (16.08.2021) in Business Line and Dhina Thanthi.

This is for your kind information and record purpose.

Thanking you,

Yours faithfully  
For Lambodhara Textiles Limited



Whole-Time Director cum  
Chief Financial Officer  
DIN: 06392237

Cc:  
The Listing Department  
BSE Limited  
Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street, Mumbai 400 001

Arogya Sanjeevani, Corona Kavach and Corona Rakshak), which are simple and easy to understand and have a simplified claim settlement process.

It has issued a circular allowing collection of health premiums in instalments to ease payment burden. Further, the regulator has issued 'Guidelines on Standardisation of General Terms and Clauses in Health Insurance Policy Contract', which now require insurers to settle claims within 30 days of receipt of the last necessary document. All general and health insurers have been instructed that any claim to be repudiated has to be reviewed by the apex level claims review committee of the insurer.



### Gold worth ₹616 crore seized in Kerala



A total of 1,820.234 kg of gold, valued at ₹616.20 crore, was seized in Kerala between 2016 and 2020 by CBIC officials, Minister of State for Finance Pankaj Chaudhary told Lok Sabha in his reply to a question on gold smuggling. During the five-year period, the highest quantity of 726.631 kg, valued at

₹241.67 crore, was seized in 2019. "The government is cognizant of shortage of officers. No failure has been found in vigilance and efficacy due to shortage of staff in the Customs Department," said the Minister.

### Banks set up online platform for corp loans

Ten major lenders, including State Bank of India, ICICI Bank, Canara Bank and Standard Chartered Bank, have for the first time joined hands to set up an online platform for trading of corporate loans in the secondary market. Called the Secondary Loan Market Association (SLMA), it has been formed on the recommendation of the Reserve Bank of India's Task Force on the Development of Secondary Market for Corporate Loans.

Date and time of opening: 02.09.2021; 10:30 AM

Sd/- Managing Director



## LAMBODHARA TEXTILES LIMITED

CIN : L17111TZ1994PLC004929

Regd. Office : 3A, B Block, Pioneer Apartments

1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India. Telefax : +91 - 422 - 4351083

Email &amp; Investor Grievance ID : info@lambodharatextiles.com Web : www.lambodharatextiles.com

### EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2021

(Rs. in lakhs)

S. No.	PARTICULARS	Quarter Ended			Year Ended
		30.06.2021	31.03.2021	30.06.2020	31.03.2021
		Unaudited	-Audited	Unaudited	Audited
1	Total Income from Operations (Net)	3187.56	4,206.88	436.27	11,973.85
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	393.74	927.29	(89.69)	1481.02
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and /or extraordinary Items)	393.74	927.29	(89.69)	1481.02
4	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	299.91	648.50	(78.22)	1,058.78
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)	307.66	635.43	(78.22)	1,038.18
6	Equity Share Capital	518.88	518.88	478.88	518.88
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of the Previous Year	-	-	-	6320.54
8	Earnings per equity share				
	Basic:	2.89	6.52	(0.82)	10.95
	Diluted:	2.89	6.52	(0.82)	10.95

#### Note:

- The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the website of the Stock Exchange(s) (URL: [www.nseindia.com](http://www.nseindia.com) & [www.bseindia.com](http://www.bseindia.com)) and on the Company's website (URL: [www.lambodharatextiles.com](http://www.lambodharatextiles.com)).
- The above unaudited financial results have been reviewed by the Audit Committee at their Meeting on 14th August 2021 and approved by the Board of Directors at their meeting held on 14th August 2021.
- The results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under Section 133 of the Companies Act, 2013 and other recognised accounting practices and policies to the extent applicable.

By Order of the Board  
For Lambodhara Textiles Limited  
sd/- Giulia Bosco  
DIN : 08198020  
Whole-Time Director

Place : Coimbatore

Date : 14.08.2021



